



இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர்கள் கழகம்

மட்டம் III பரீட்சை – ஜனவரி 2025

(Level III Examination – January 2025)

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

(302) முகாமை கணக்கீடும் நிதியியலும் (MAF)

இலங்கை கணக்கீட்டுத் தொழிநுட்பவியலாளர்கள் கழகம்
இல, 640, வென். முறுத்தெட்டுவென ஆனந்த நாகிமி மாவத்தை,
நாரேஹன்பிட்டி, கொழும்பு - 05
தொ.பே - 011 2 559 669

கல்வி மற்றும் பயிற்சி பிரிவின் வெளியீடு

இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர்கள் கழகம்

மட்டம் III பரீட்சை – ஜனவரி 2025

(302) முகாமை கணக்கீடும் நிதியியலும்

பரிந்துரைக்கப்பட்ட விடைகள்

நான்கு (04) கட்டாய வினாக்கள்
(மொத்தம் 20 புள்ளிகள்)

பகுதி - A

வினா 01 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 01 – முகாமைக் கணக்கியலுக்கான அறிமுகம், தொடர்புடைய செலவு மற்றும் இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழான தீர்மானம் மேற்கொள்ளல்

(a) இலாபநட்டமற்ற புள்ளி (BEP)	=	நிலையான கிரயம் ஒரு அலகுக்கான பங்களிப்பு	
BEP	=	$\frac{5,616,000}{1,500 - (460+315+125+80)}$	
BEP	=	<u>10,800 அலகுகள்</u>	(03 புள்ளிகள்)
(b) இலக்கு பங்களிப்பு	$60,000 * (1,300 - (460+315+125+80))$	19,200,000	
(-) நிலையான கிரயம்		<u>(5,616,000)</u>	
எதிர்பார்க்கை / இலக்கு இலாபம்		<u>13,584,000</u>	
			(02 புள்ளிகள்) (மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 02 க்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

அத்தியாயம் 07 – தொழிற்பாட்டு மூலதன முகாமை

(a) தொழிற்பாட்டு மூலதன சுற்றோட்டம்

		2024
இருப்பு வைத்தல் காலம்	$((825+740)/2)/3,912.5*365$ நாட்கள்	73 நாட்கள்
கடன்பட்டோர் சேகரிப்புக் காலம்	$((533+415)/2)/14,812.5*40\%*365$ நாட்கள்	29 நாட்கள்
(-)கடன்கொடு. செலுத்தல் காலம்	$((762+646.5)/2)/3,997.5*365$ நாட்கள்	102 நாட்கள்
தொழிற்பாட்டு மூலதன சுற்றோட்டத்தின் நீளம்		(64 நாட்கள்)
		38 நாட்கள்
செய்கைகள்		
விற்பனை கிரயம்	$825+3,912.5-740$	3,997.50

(03 புள்ளிகள்)

(b)

- கடன் காலத்தை நீட்டித்தல்,
- முன்கூட்டிய தீர்ப்பளவுக்கு கழிவு வழங்குதல்.
- காரணிப்படுத்தல்
- விலைப்பட்டியல் கழிவு
- கடன் காப்புறுதி

(02 புள்ளிகள்)
(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 03 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 03 - பல்வேறு வகையான பாதீடுகள் மற்றும் திட்டமிடல் மற்றும் கட்டுப்படுத்தல் எதிர் பாதீடு

ரூபா.000	பாதீடு		நெகிழ் பாதீடு	உண்மைப் பெறுமதி	முரண்
அளவு	18,000		14,000	14,000	-
விற்பனை	7,650	$7,650/18,000 \times 14,000$	5,950	5,880	70A
மாறும் கிரயம்					
மூலப்பொருள் கிரயம்	2,052	$2,052/18,000 \times 14,000$	1,596	1,696	100A
ஊழியக் கிரயம்	1,710	$1,710/18,000 \times 14,000$	1,330	1,480	150A
உற்பத்தி மேந்தலை	360	$360/18,000 \times 14,000$	280	250	30F
மொத்த மாறும் கிரயம்	4,122		3,206	3,426	220A
பங்களிப்பு	3,528		2,744	2,454	290A
நிலையான உற்பத்தி	1,440		1,440	1,402	38F
நிலையான விநியோகக் கிரயம்	796		796	796	-
மொத்த நிலையான கிரயம்	2,236		2,236	2,198	38F
நிகர இலாபம்	1,292		508	256	252A

(மொத்தம் 05 புள்ளிகள்)

வினா 04 இற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 01 – முகாமைக் கணக்கியலுக்கான அறிமுகம், தொடர்புடைய செலவு மற்றும் இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழான தீர்மானம் மேற்கொள்ளல்

	ரூபா. (000)
நேர் மூலப்பொருள் $\left(\frac{168,000 \times 300}{1,000} \right) \times 600$	30,240
இருப்புக் கிரயம்	ஆழ்ந்த கிரயம்
தற்போதுள்ள இருப்புகளை விற்பனை செய்தல் (5,000 x 300)	(1,500)
நேர் உழைப்பு (168,000 x 250)	42,000
இழப்பீடு	(4,000)
மாறும் மேந்தலை	33,600
கிரய சேமிப்பு	100,340
வழங்குனர் வழங்கும் விலை (168,000 x 800)	134,400

கிரய சேமிப்பானது எஸ் லிமிடெட் வழங்கும் விலையை விட குறைவாக இருப்பதால், உற்பத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட வேண்டும்.

(05 புள்ளிகள்)

SRI LANKA

பகுதி A முடிவு

வினா 05 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 3 - பல்வேறு வகை பாதீடுகள், திட்டமிடல் மற்றும் கட்டுப்பாடு எதிர் பாதீடு

பொப்பி லிமிடெட்.

மார்ச் 31, 2025 அன்று முடிவடையும் காலாண்டிற்கான

காசுப் பாதீடு

காசுப் பாதீடு	Jan-25	Feb-25	Mar-25
பெறுகைகள்			
கடன் விற்பனை -W1	16,500	25,000	22,000
காசு விற்பனை	4,000	800	1,900
வட்டி வருமானம்	20	40	73.50
மொத்தப் பெறுவனவு	20,520	25,840	23,973.50

கொடுப்பனவுகள்

மூலப்பொருட்கள் - W2	2,029.50	3,036	7,012.50
சம்பளங்கள் - W3	5,128	4,840	3,607
மாறும் கிரயம் - W4	1,170	553.50	828
நிலையான கிரயங்கள் - தேய்வு சீராக்கிய பின்	4,100	4,100	4,100
மொத்த கொடுப்பனவுகள்	12,427.50	12,529.50	15,547.50
நிகர காசுப்பாய்ச்சல்கள்	8,092.50	13,310.50	8,426
மாத தொடக்கத்திலான காசு இருப்பு	8,000	16,092.50	29,403
மாத இறுதியிலான காசு இருப்பு	16,092.50	29,403	37,829

பல்பொருள் அங்காடி பெறுவனவுகள்	Oct-24	Nov-24	Dec-24	Jan-25	Feb-25	Mar-25
சூப்பர் மார்க்கெட் விற்பனை	15,600	16,500	25,000	22,000	11,500	16,500
சேகரிப்பு 60 நாள் கடன்	-	-	15,600	16,500	25,000	22,000

W2 - மூலப்பொருள் கொடுப்பனவுகள்	Dec-24	Jan-25	Feb-25	Mar-25	Apr-25
சூப்பர் மார்க்கெட் விற்பனை	25,000	22,000	11,500	16,500	32,000
காசு விற்பனை	4,200	4,000	800	1,900	10,500
மொத்த விற்பனை	29,200	26,000	12,300	18,400	42,500
மாறும் கிரயம் @ 30%	8,760	7,800	3,690	5,520	12,750
மூலப்பொருள் கிரயம் @ 55%	4,818	4,290	2,030	3,036	7,013
30 நாள் முன்கூட்டிய பணம் செலுத்தல்	4,290	2,030	3,036	7,013	

W3 - ஊழியர் கிரயம்	Dec-24	Jan-25	Feb-25	Mar-25
மாறும் ஊழியர் கிரயம் @ 30%	2,628	2,340	1,107	1,656
நிலையான கிரயம்	2,500	2,500	2,500	2,500
மொத்த ஊழியர் கிரயம்	5,128	4,840	3,607	4,156
கொடுப்பனவு - 30 நாட்கள் நிலுவையில்	-	5,128	4,840	3,607

W4 - பிற மாறும் கிரயம்	Dec-24	Jan-25	Feb-25	Mar-25
பிற மாறும் கிரயம் @ 15%	1,314	1,170	554	828

(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 06 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 01 – முகாமைக் கணக்கியலுக்கான அறிமுகம், தொடர்புடைய செலவு மற்றும் இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழான தீர்மானம் மேற்கொள்ளல்

(a)

நேர் மூலப் பொருள் - களிமண்

உற்பத்தி	கேள்வி	நே.மூ.பொருள் - களிமண்	மொத்த தேவை
TP1	500.00	1.00 6,000/6,000	500
TP2	300.00	1.00 6,000/6,000	300
DS1	250.00	3.00 18,000/6,000	750
DS2	150.00	2.50 15,000/6,000	375
மொத்த மூலப்பொருள் தேவைப்பாடு			1,925
நேர் மூலப்பொருள் கிடைப்பனவு			1,950
மிகை			25

நேர் ஊழியம்

உற்பத்தி	கேள்வி	ஊழிய மணி	மொத்த தேவை (மணி)
TP1	500.00	4.00 3,200/800	2,000
TP2	300.00	6.00 4,800/800	1,800
DS1	250.00	10.00 8,000/800	2,500
DS2	150.00	15.00 12,000/800	2,250
தேவைப்படும் மொத்த ஊழியம் (மணி)			8,550
ஊழிய நேரக் கிடைப்பனவு (மணி)			8,000
பற்றாக்குறை			550

வரையறுத்த காரணி ஊழியம் ஆகும்.

(04 புள்ளிகள்)

(b)

	<u>TP1</u>	<u>TP2</u>	<u>DS1</u>	<u>DS2</u>
விற்பனை விலை	25,000	30,000	70,000	90,000
(-) மாறும் கிரயம்				
களிமண்	6,000	6,000	18,000	15,000
பெயிண்ட்	3,000	4,500	11,250	12,750
உழைப்பு	3,200	4,800	8,000	12,000
அடுப்பு கிரயம்	800	1,000	1,800	2,200
மாறும் மேந்தலை	1,000	1,500	2,500	3,750
மொத்த மாறும் கிரயம்	(14,000)	(17,800)	(41,550)	(45,700)

பங்களிப்பு	11,000	12,200	28,450	44,300
உழைப்பு - மணி	4	6	10	15
பங்களிப்பு- உழைப்பு மணி	2,750	2,033	2,845	2,953
தரவரிசை	3	4	2	1

உற்பத்தி	உற்பத்தித் திட்டம் / உற்பத்திக் கலவை	உழைப்பு (மணி)	மொத்தம்
DS2	150.00	15.00	2,250.00
DS1	250.00	10.00	2,500.00
TP1	500.00	4.00	2,000.00
TP2	208.00	6.00	1,250.00
			8,000.00

(06 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

வினா 07 ந்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 5 - மூலதன மூலங்கள் மற்றும் மூலதனக் கிரயம்

(a)

$$K_e = \frac{D_0}{P_0} * 100$$

$$K_e = \frac{1.35}{7.5} * 100$$

$$K_e = \underline{\underline{18\%}}$$

(02 புள்ளிகள்)

(b) முதலீட்டாளர்களின் பார்வையில்

ஆண்டு	விளக்கம்	காசுப் பாய்ச்சல்கள்	DF @ 10%	PV	DF @ 12%	PV
0	தொகுதிக் கடன் வழங்கல்கள்	110	1	110	1.000	110
1-5	வட்டி	(13.3)	3.79	(50.40)	3.605	(47.94)
		100*19%*70%				
5	மீட்பு	(100)	0.621	(62.1)	0.567	(56.7)
			NPV	(-2.5)		5.36

$$\begin{aligned}
IRR &= A + \left(\frac{NPV_a}{NPV_a - NPV_b} \right) \times (B-A) \\
&= 10\% + \left(\frac{2.51}{2.51 - (5.31)} \right) \times 12\% - 10\% \\
&= 0.10 + 0.3208 \times 0.02 \\
&= \underline{\underline{10.64\%}}
\end{aligned}$$

(03 புள்ளிகள்)

(c)

	பங்கு எண்ணிக்கை (000)	சந்தை மதிப்பு (ரூ. ' 000)	%	COC	WACC%
சாதாரண பங்கு	65,000	487,500	52.56%	18%	9.46%
தொகுதிக்கடன் பத்திரங்கள்	4,000	440,000	47.44%	10.63%	5.04%
		927,500			14.50%

WACC = 14.50%

(03 புள்ளிகள்)

(d)

- கிரயம்
- இலாபத்தன்மை (பங்குதாரர்களுக்கான உழைப்பு மீதான தாக்கம்)
- நிதி இடர்.
- உரிமையைக் குறைத்தல்.
- சொத்து அடிப்படை.
- கால அளவு.
- மூலதன இணைப்பு (கடன்-உரிமை வீதத்தின் மீதான தாக்கம்).
- நிறுவனத்தின் வணிகத்தின் அளவு மற்றும் தன்மை (வணிக இடர்).
- மாற்று நிதி மூலங்களின் கிடைப்பனவு
- சட்டக் கட்டுப்பாடுகள்.

(02 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

பிரிவு B முடிவு

வினா 08 ந்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 6 - மூலதன முதலீடுகள் மதிப்பீடு

(a)

ரூபா. '000	முதலீடு தொழிற்படு மூலதனம்	பங்களிப்பு	விற & விநி	நிலை. கிரயம்	வருமான வரி	காசுப் பாய்ச்சல்	COC @ 18%	இற்றைப் பெறுமதி
Y0	(80,000)	(12,000)	-	-	-	(92,000)	1.000	(92,000)
Y1	-	34,000	(8,000)	(2,000)	(1,200)	22,800	0.847	19,312
Y2	-	46,750	-	(2,000)	(7,425)	37,325	0.718	26,799
Y3	-	71,995	-	(2,000)	(14,998.50)	54,996.50	0.609	33,493
Y4	-	67,881	-	(2,000)	(13,764.30)	52,116.70	0.516	26,892
Y5	-	12,000	67,203	-	(2,000)	(19,560.90)	0.437	25,190
NPV								39,686

W1 - பங்களிப்பு

	Y1	Y2	Y3	Y4	Y5
கேள்வி	200,000	250,000	350,000	300,000	270,000
விலை	600	660	726	798.60	878.46
மாளும் கிரயம்	(430)	(473)	(520.30)	(572.33)	(629.56)
ஒரு அலகுக்கானான பங்களிப்பு	170	187	205.70	226.27	248.90
மொத்த பங்களிப்பு	34,000	46,750	71,995	67,881	67,203

W2 - வருமான வரி

	Y1	Y2	Y3	Y4	Y5
காசுப்பாய்ச்சல்	24,000	44,750	69,995	65,881	65,203
மூலதன விடுதொகை	(20,000)	(20,000)	(20,000)	(20,000)	-
வரிவிதி இலாபம்	4,000	24,750	49,995	45,881	65,203
வருமான வரி	1,200	7,425	14,998.50	13,764.30	19,560.90
வரி சேமிப்பு / (வரி செலுத்துதல்)	(1,200)	(7,425)	(14,998.50)	(13,764.30)	(19,560.90)

W3 - நிலையான கிரயம்

	Y1
மதிப்பிடப்பட்ட கிரயம் (தேய்மானம் உள்ளடங்கலாக)	18,000
தேய்மானம்	(16,000)
நிலையான கிரயம்	2,000

(13 புள்ளிகள்)

(b) புதிய இயந்திரம் ரூ.39.86 மில்லியனில் பெறுமதியான நேர்க்கணிய நிகர இற்றைப் பெறுமதியை உருவாக்குவதால், அதில் முதலீடு செய்யும் இலத்திரனியல் மீட்டரை உருவாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது.

(02 புள்ளிகள்)

(மொத்தம் 15 புள்ளிகள்)

வினா 09 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள் :

அத்தியாயம் 04 – நியமக் கிரயவியல் மற்றும் முரண் பகுப்பாய்வு

(a)

(i)

$$\begin{aligned}
 \text{SPV} &= \text{பாதிட்ட} - \text{உண்மை} \times \text{உண்மை} \\
 &= \text{பங்களிப்பு} - \text{பங்களிப்பு} \times \text{விற. அளவு} \\
 &= (165) - 145 \times 645,000 = 12,900,000 \quad A \\
 &= (761,100,000/645,000) - 1,035
 \end{aligned}$$

(02 புள்ளிகள்)

(ii)

$$\begin{aligned}
 \text{DMPV} &= \text{நியம} - \text{உண்மை} \times \text{உண்மை} \\
 &= \text{விலை} - \text{விலை} \times \text{பயன்பாடு} \\
 A &= (180 - 194) \times 1,235,000 = 17,290,000 \quad A \\
 &= 239,590/1,235 \\
 B &= (500 - 480) \times 687,000 = 13,740,000 \quad F \\
 &= 329,760/687 \\
 &= 3,550,000 \quad A
 \end{aligned}$$

(02 புள்ளிகள்)

(iii)

மூலப் பொருள்	மொத்த உண்மை மூ. பொ. பாவனை X உண்மை கலவை	மொத்த உண்மை மூ.பொ. பாவனை X நியம கலவை	முரண் அளவு	நியம விலை	முரண் ரூபா.	
A	1,235,000.00	1,281,333.33 1,922,000*2/3	46,333.33F	180.00	8,340,000.00	F
B	687,000.00	640,666.67 1,922,000*1/3	46,333.33A	500.00	23,166,666.67	A
	1,922,000.00	1,922,000.00	-		14,826,666.67	A

(03 புள்ளிகள்)

(iv)

மூலப் பொருள்	மொத்த உண்மை மூ. பொ. பாவனை X உண்மை கலவை	மொத்த உண்மை மூ.பொ. பாவனை X நியம கலவை	முரண் அளவு	நியம விலை	முரண் ரூபா.	
A	1,290,000.00 645,000*2	1,281,333.33	8,666.67F	180.00	1,560,000.00	F
B	645,000.00 645,000*1	640,666.67	4,333,33F	500.00	2,166,666.67	F
	1,935,000.00	1,922,000.00	(13,000.00)		3,726,666.67	F

(03 புள்ளிகள்)

(b)

தொழிற்பாட்டுக் கூற்று - எல்லைக் கிரயம்

பாதிட்ட பங்களிப்பு	600,000*165	99,000,000
விற்பனை பங்களிப்பு அளவு முரண்		7,425,000
உண்மையான விற்பனையின்		
பாதிட்ட பங்களிப்பு	645,000*165	106,425,000

முரண்களை சீராக்கல்

	<u>A</u>	<u>F</u>	
நேர் மூலப்பொருள் விலை முரண்	3,550,000		
நேர் மூலப்பொருள் கலவை முரண்	14,826,667	-	
நேர் மூலப்பொருள் வருமான முரண்	-	3,726,667	
நேர் ஊழிய விகித முரண்		3,252,000	
நேர் ஊழிய வினைத்திறன் முரண்	675,000		
மாறும் மேந்தலை கிரய முரண்	212,800		
மாறும் மேந்தலை வினைத்திறன் முரண்		330,000	
விற்பனை பங்களிப்பு விலை முரண்	12,900,000	-	
	32,164,467	7,308,667	(24,855,800)
உண்மையான பங்களிப்பு			81,569,200

(05 புள்ளிகள்)

(மொத்த 15 புள்ளிகள்)

வினா 10 ற்கான பரிந்துரைக்கப்பட்ட விடைகள்:

(A)

அத்தியாயம் 02 - செயன்முறைக் கிரயவியல் மற்றும் எண்ணியல் கிரயவியல்

(a) சமப்பாட்டு அலகுகளின் கூற்று

அலகுகள்				
சமப்பாட்டு அலகு கணித்தல்	மூலப் பொருள்	நேர் ஊழியம்	மாறும் உற்பத்தி மேந்தலை	மொத்தம்
உள்ளீடு	35,200	35,200	35,200	
இறுதிக் குறைவேலை இருப்பு				
4,800*100%	4,800			
4,800*60%		3,120		
4,800*30%			1,440	
அசாதாரண நட்டம்	1,200	1,200	1,200	
சமப்பாட்டு அலகுகள்:	41,200	39,520	37,840	
கிரயங்கள்:				
செயன்முறைக்கான கிரயங்கள்	4,460,000	1,560,000	814,675	6,834,675
ஆரம்பக் குறைவேலை இருப்பு	506,800	87,984	14,021	608,805
(-) சாதாரண நட்டத்தின் எச்சப் பெறுமதி (2,000 m/r* ரூபா. 135)	(270,000)			(270,000)
	4,696,800	1647,984	828,696	7,173,480
ஒரு கிலோவிற்கான கிரயம்	114	41.7	21.9	177.60
கிரயங்களின் ஒதுக்கீடு				
	மூலப் பொருள்	நேர் ஊழியம்	மாறும் உற்பத்தி மேந்தலை	மொத்தம்
முடிவுப் பொருட்களுக்கு மாற்றப்பட்டது	4,012,800	1,467,840	770,880	6,251,520
இறுதிக் குறைவேலை இருப்பு	547,200	130,104	31,536	708,840
அசாதாரண நட்டம்	136,800	50,040	26,280	213,120

(06 புள்ளிகள்)

(b) செயன்முறை 2 கணக்கு

விளக்கம்	அலகு	பெறுமதி	விளக்கம்	அலகு	பெறுமதி
ஆரம்ப குறைவேலை	3,200	608,805	முடிவுப்பொருள் வெளியீடு	35,200	6,251,520
நேர் மூலப்பொருள் P1	40,000	4,460,000	சாதாரண நட்டம்	2,000	270,000
நேர் ஊழியம்	-	1,560,000	அசாதாரண நட்டம்	1,200	213,120
மேந்தலை	-	814,675	இறுதிக் குறைவேலை	4,800	708,840
	43,200	7,443,480		43,200	7,443,480

(08 புள்ளிகள்)

(B)

அத்தியாயம் 01 – முகாமைக் கணக்கியலுக்கான அறிமுகம், தொடர்புடைய செலவு மற்றும் இடர் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் கீழான தீர்மானம் மேற்கொள்ளல்

சொந்த விநியோகம்

	1	2	3	
விற்பனை உயர்	6,000	32,000	60,000	
விற்பனை தாழ்	12,000	30,000	48,000	
மொத்த விற்பனை	18,000	62,000	108,000	
மொத்த இலாபம்	5,400	18,600	32,400	
விநியோகச் கிரயம்	(2,700)	(9,300)	(16,200)	
நிலையான கிரயம்	(600)	(600)	(600)	
இலாபம்	2,100	8,700	15,600	26,400

அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்:

	1	2	3	
விற்பனை உயர்	21,000	70,000	140,000	
விற்பனை தாழ்	6,000	18,000	33,000	
மொத்த விற்பனை	27,000	88,000	173,000	
மொத்த இலாபம்	8,100	26,400	51,900	
விநியோகச் கிரயம்	(5,670)	(18,480)	(36,330)	
இலாபம்	2,430	7,920	15,570	25,920

சொந்த விநியோக வலையமைப்புடன் தொடரவும்

(06 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

பிரிவு C முடிவு

Notice:

These answers compiled and issued by the Education and Training Division of AAT Sri Lanka constitute part and parcel of study material for AAT students.

These should be understood as Suggested Answers to question set at AAT Examinations and should not be construed as the “Only” answers, or, for that matter even as “Model Answers”. The fundamental objective of this publication is to add completeness to its series of study texts, designs especially for the benefit of those students who are engaged in self-studies. These are intended to assist them with the exploration of the relevant subject matter and further enhance their understanding as well as stay relevant in the art of answering questions at examination level.



5

© 2021 by the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka). All rights reserved. No part of this document may be reproduced or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording or otherwise without prior written permission of the Association of Accounting Technicians of Sri Lanka (AAT Sri Lanka)
